

GKR'S INSTITUTE



✍ DAILY CURRENT AFFAIRS

✍ MONTHLY MAGAZINE

✍ TOPICWISE QUESTION

✍ WEEKLY CURRENT AFFAIRS

✍ ONE LINER FOR CURRENT AFFAIRS

✍ MONTHLY QUESTION AND ANSWER

18.09.2022

WEBSITE LINK : <https://gkrsinstitute.com/>

Telegram Link : <https://t.me/gkrsInstitute>

FACEBOOK LINK : [https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-](https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-102987411064022/)

[102987411064022/](https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-102987411064022/)

மாநில செய்திகள்

1. நூல் வெளியீடு

- ❖ மயிலை திருவள்ளூர் தமிழ் சங்கம் சார்பில் தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற **'மனம் நிறைந்த மக்கள் சேவை'** என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நூலாசிரியரும், ஓடிசா மாநில முன்னாள் ஆளுநருமான **எம்.எம்.ராஜேந்திரன்** பங்கேற்றார்.

2. கீழடி அகழாய்வு

- ❖ **சிவகங்கை மாவட்டம் கீழடியில்** நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில் **தந்தத்தால் ஆன பெரிய மணி** கண்டெடுக்கப்பட்டது.
- ❖ கீழடி கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் எட்டாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.
- ❖ ஏற்கனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு **சுடுமண்ணால் ஆன மனித தலை உருவம், தந்ததால் ஆன பகடை, காதணி, கண்ணாடி மணிகள்** உள்ளிட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

மத்திய செய்திகள்

1. தேசிய சரக்கு கையாளுகை கொள்கை

- ❖ நாடு முழுவதும் சரக்குகளை தடையின்றி எடுத்துச் செல்ல வழிவகுக்கும் தேசிய சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) கொள்கையை பிரதமர் நேரந்திர மோடி வெளியிட்டார்.
- ❖ இக்கொள்கையானது சரக்கு போக்குவரத்துக்கான செலவை **13 - 14 சதவீதம்** மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பிலிருந்து ஒற்றை இலக்கத்திற்கு கொண்டுவரும்.
- ❖ நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான சிக்கல்களை இக்கொள்கை போக்கும்.
- ❖ சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு ஆகும் நேரத்தையும், செலவையும் குறைக்க தொழில் நிறுவனங்களுக்கு இக்கொள்கை உதவும்.
- ❖ போக்குவரத்து துறை எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் **பிளம் துரித சக்தி திட்டத்தையும்** இக்கொள்கை ஊக்குவிக்கும்.
- ❖ வணிகத் துறையிலும் இ-வே ரசீதுகளை செலுத்தும் இடங்களிலும் தொலைதொடர்பு ஆய்வு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
- ❖ அதன் காரணமாக ரசீதுகளின் ஆய்வின்போது வாடிக்கையாளர்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- ❖ சுங்க கட்டணத்தை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள **ஃபாஸ்டேக்** முறையானது போக்குவரத்து துறையின் திறனை மேம்படுத்தி உள்ளது.
- ❖ சாகர்மாலா திட்டமானது முக்கிய துறைமுகங்களை ஒருங்கிணைப்பதோடு

- மட்டுமல்லாமல் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது.
- ❖ அதனால் வர்த்தக வழிதடங்களுடனான தொடர்பு வலுவடைந்து போக்குவரத்து வசதிகளும் மேம்பட்டு உள்ளன.
 - ❖ ஊக்கத்தொகை திட்டம்:
 - உலகின் **ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா** உயர்ந்துள்ளது.

2. காந்தியடிகளின் ஆடை புரட்சி நூற்றாண்டு நிறைவு விழா

- ❖ மகாத்மா காந்தியடிகளின் ஆடை புரட்சி நூற்றாண்டு நிறைவு விழா **மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி** நடைபெறுகிறது.
- ❖ மகாத்மா காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மதுரைக்கு வருகை தந்த போது அரை ஆடை மனிதராக மாறினார்.
- ❖ இந்நாள் **ஆடை புரட்சி தினமாக** அனுசரிக்கப்படுகிறது.
- ❖ இதன் நூற்றாண்டு நிறைவு விழா காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறுகிறது.
- ❖ பூடான் முன்னாள் பிரதமர் **ஜிக்மி தின்லே** இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
- ❖ காந்தி நினைவு அருங்காட்சியக தலைவர் **ம.மாணிக்கம்** தலைமை வகிக்கிறார்.

3. நிலவு வெளிச்சம்

- ❖ இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்பம் நிறுவனங்களில் ஒன்றான **இன்ஃபோசிஸ்** அண்மையில் தனது பணியாளர்கள் அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
- ❖ நினைவில் கொள்ளுங்கள் இனி யாரும் நிலவு வெளிச்சத்தை நாடக்கூடாது **(ரிமெம்பர் நோ மோர் மூன் லைட்டிங்)**.
- ❖ **அது என்ன மூன் லைட்டிங்?**
 - ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் பணிநேரம் முடிந்ததும் அந்த நிறுவனத்துக்கு தெரியாமலேயே மற்றொரு நிறுவனத்தில் பணியாற்றுவதுதான் மூன் லைட்டிங் என்று அழைக்கப்படுகிறது.
 - ஏற்கனவே **கூடுதல் பகுதி நேர வேலை** என்று பரவலாக அறியப்பட்டாலும் நிறுவனத்துக்கு தெரியாமல் இன்னொரு இடத்தில் வேலை பார்ப்பது அண்மைக்காலமாகத்தான் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
 - அதனால் தான் சூரிய ஒளிக்கு பிறகு நிலவு வெளிச்சத்தை பெறுவதை குறிப்பதுபோல் மூன் லைட்டிங் என்ற பெயரில் அது பரவலாக குறிக்கப்படுகிறது.
 - இந்த மூன் லைட்டிங்கால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது தகவல்

தொழில்நுட்ப நிறுவனங்கள்தாம்.

- கரோனா நெருக்கடி காரணமாக அந்த நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீடுகளில் தங்கி வேலை செய்ய ஊக்குவித்தன.
- அதற்காக இணையதள இணைப்பு வசதி உள்ளிட்ட சலுகைகளையும் அளித்தன.
- இந்தியாவில் **மூன் லைட்டிங் என்பது சட்டப்படி குற்றம்** என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- இந்திய தொழிலாளர்கள் சட்டப்படி ஒரு நிறுவனத்தின் முழு நேர பணியாளராக இருக்கும் ஒருவர் மற்றொரு நிறுவனத்தில் கூடுதலாக பணியாற்ற முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.